

Bhagat Singh Kirtanam -
su than

Part I.

31


24.7.38

(3)

2852

Tamil





30

பார்வதியம்பாள் தனை
வந்தேமாதரம்! மகாத்மா காந்திக்கு ஜே!

சார்தார் பகவத்சின்

தேசிய
சங்கீர்த்தனம்.

கணபதி துதி

கீர்மிகுத்த பாரதத்தாய் சேயர்களாம் இந்தியர்கள்
பேப்ர்மிகுத்த தேசீயப் பேறவா—ஆர்வரித்துச்
சுயராஜ்யங்கோருஞ் சுதேசியச் சிறேதக்
தயமாழுகன் கழலே காப்பு

சிறப்புப்பரமிரம்

பதினாண்குசீர் ஆசிரியவிருத்தம்

அகில கலை யாகம புரூண யிதிகாசமும்

அயந்திலக்கண விகுதியும்

அப்யமறவே கற்றிலங்கிடும்

மனைவர்க்கு மென்வந்தனம்

சகலகலை கரைகண்ட சார்க்கார்களின்புதுச்

சட்டங்களைத் தகர்க்கச்

சாத்தீகமாகவே சமரூதிடுங் காந்தி

சற்குணமதைக் குறித்தும்

புகலரிய வீரகெம்பீர பகதுரெனப்

போர்வீர சர்தாரெனப்

பூமிபுகழும் பகத்சிங்கின் பராக்கிரமம்

புகலுவோம் சிறிதாகையால்

நிகிலகனி மிகவல்ல நிபுணரணை வோர்களும்

யேச் சுதேசியர்களும்

நேர்மையென வெண்ணியே செந்தமிழ்ச்

சங்கீத நீதியிதனைக் கருதவே.

பஞ்சாமிர்தா பாலாபிஷேக யோக என்ற மெட்டு

அருசீர் ஆகிரி விருத்தம்

அவனிதனி லைவர்களும் அரசாங்கம்
 கொடிதனவே அச்சங் கொண்டே
 தவநிதியாம் காந்திமகான் பகர்வதனை
 இந்துஜனஞ்சார்ந் துகந்தே

கவனமுடன் சுயரூஜ்யங் கொடுங்களெனக்
கொடுத்துதவாக்-கெவுர்மெண்டார்கள்
நவநவமாய் ரூவியற்றி கடத்துகின்ற
ஆக்ஷிமுறை நன்கன்றுமே.

கதர்க் கொடி கப்பல் தோணுதே என்ற மெட்டு.

இராகம்-வசந்தா-தாளம்- ஆதி-
பல்லவி.

ரகவத்சிங் கென்னும் வீரரே தேசாமிமானம்
ராரினிற் பிரபல்யமாக வீரத்திரம் வகித்த (பகவத்)

அநுபல்லவி.

இகபர சுகமென்னும் இரண்டிற்கும் இடையிலே
இங்க்லீஷ் ரூஜ்ஜியமே னெண்றே புரக்ஷிசய்த (பகவத்)

சரணங்கள்.

ஊந்தி மகாண்புகன்ற கருணைப்ரசாரங்களைக்
ண்டான் அதன்படியே கருதிநடந்துகந்தான்
வீவந்தனென்றே செங்கோலை யெந்திய ஜார்ஜுமன்னன்
ஷினவுஞ்சுட்டசபையில் வெடிகுண்டெரிந்தே வெற்றி
பெற்ற நேயன்— அரு ஞந்ததூயன்
பீராதிவீரனென்றோர்—தீரச்செயல்புரிந்த (பகவத்)

தசமன் கமிஷனரும் ஜஷ்டிஸ்காங்ரேசன்போரும்
த்தியாலோசனைசெய்த சமயந்தனிலங்குரும்
குகதிமிர் கொண்ட போலீஸ்க் கஷ்டிகலகஞ்செய்தே
வகவுர்மெண்டாரின் தடியால் வஜபதிரூபைத்தாக்கக்
வகாஞ்சம் நாளில்—உயிர் துஞ்சினுரே யெனக்
கொதைவசந்தாதேவி—யோதும் மொழிக்கிசைந்த (பகவத்)

பற்பலவருஷமாய்ப் பாரிசிங்லீஷர்களால்
பாமரஜனங்களாய்ப் பரதவித்தோமாதலால்
சொற்பகர் காந்திமகான் சொல்லுக்கிசைந்தேசுதேஸ்

சுயரூஜ்யங்தந்தாலன்றிச் சுயமறியாதையுடோம்
 சொல்லுவீரே—பதில் விள்ளூவீரே
 துரைமார்கள்சட்டம்வேண்டாம்-ஸ்திரமாமிதென்றேபகர்
 தேசிகஸ்வாமிகளின் செந்தமிழ் தெரிந்துணர்
 கிலன் வெள்ளீச்சாமியின் செங்கலைக்கிசைந்தவன்
 காசினியிலெவருங் கண்யனென்பபகருங்
 காஞ்ஞவுதாரன் காங்ரேஸ்க் கஷ்டியபேஷ்ட்டுக்கனுய்க்
 காதலானேன் தூக்கில்ச் சாதலானேன் இதைக்
 கண்டுஇந்துக்களெல்லாம்—கலங்கும் படிக்கிறந்த [பகவத்]

விண்முகா யேழூ யென்மேல் யென்றது போன்ற
 பல்லவி.

பகவத் சிங்கே நல்வீரன் பார்தனிலே பார்விமெண்
 டாரே ஞால்சீரே சரிதேரே இயற்றுத்தாவிப்பார் தனிலே(பக)
 (மகுடங்கள்)

பண்டைப்படி	நிகழ்ந்திடவெடி
குண்டையடித்தார்	டில்லிச் சபையினிலே (பகவத்)
பிரிட்டைஷார் தடியடிகளைக் கவனித்தார்—இன்னும்	
பிரமித்திடும் வரிவகைகளை யோசித்தார்—இன்னும்	
ஐஸ்டிஸ் காங்ரேஸ் வினவுதலுங் கற்றார்—இங்கிலீஷ்	
கெவர்மெண்டின் ரூஸிற்கில தர்க்கித்தார்—வெசு	
கெம்பிரன் சிங்காரன் கௌமாரன் கீர்த்தியுடன்	
கிருஷ்ணசிங்கரின் தவத்தினிற் பிறந்துகந் திறந்த (பகவத்)	
பாரத மாதா வுதார—தீரகுணம் பரவியவன்—பகவத்சிங்	

சரணங்கள்

இங்கிலீச்ரூச்சியினால் இந்தியநேயர்களாகிய மன்னர்கள்
 யெல்லவருங் கஷ்டமுற்றோம்
 இன்னம் வருந்தவாண்ணத்தி னலுயிர்
 பின்னமரன்னும் பெரிதல்ல வென்றெண்ணிப்
 பின்பிங்கவரின் பம்பெற அண்பும் பண்பும் பரவிய (பகவத்)

கதிர்வேஷ்டி கட்டுமென்றே காந்திமகாண் சொன்ன காந்த
விசாரணை கண்டே மனதுட்கொண்டே
கள்ளுச்சாராயக் கடைவரி வாங்கிய
வெள்ளைக்காரத் துரைமார்களைத் தாக்கிய
கருணைத்திரு புவியினிலொரு அரிய திருச்செயலெப்திய(பக)

அரசியல்ப் பரிசீலமே அன்றுசைமன்கமஷன் சபையோசனை
யால் நடந்த தழியடியால்
அன்பன் ஜூபதிரா யிறந்தாரென்றே
அன்னைவசந்தா விளம்பும் பிரசாரத்தை
அனைவர்களுஞ் கேட்கயிவர் வினவியதைச் செய்தமையால்(ப)

வேலைய தேசிகரின் மெய்த்திர வக்கணையைப் பகர் வித்தகன்
வெள்ளையச்சாமி யென்பான்
வினவிய தமிழ்க்கீத மிதைத்ததி
மனதினிற் பதிவாக வணர்ந்திடும்
இந்திய தேசத்தினரே அந்தமிகுஞ் சுந்தரனும் (பகவத்)

அடுக்குமல்லிகை தொடுக்கு மெத்தையிலே என்ற
மெட்டு.

கண்ணிகள்.

பகவத்சிங்கினைத்துக்கிடத்தகுமோ—பாவியிங்கிலீஷார்	இந்தப்
பயப்படுத்திய ஆகவியின் திரமோ	
பாரினிற்தில	க்ரேலமிட்டிடச்
சீரிய பிரிட்	

சுகமிகுஞ் சுகதேவர்ரூஜகுரு	சுகுணப் ரதாபச்
சோதர ரிவர் மூவர்களுயிருஞ்	
துடிதுடித்திட	மிகத்
கடுகடுத்திடுங்	

மனம் பதைத்திடக்	[ப]
கெவர்மெண்டார்கள்	

ஜூயினிலெத்தனை நபர்களை யடைத்தார் தீவாந்ரசிங்கை
செய்ததெத்தனையிதை யெவர்கேட்டார் இனிச்

சிமைவள்ளோய்
தேசமக்களுக்

ஞஷ்போதும்
கேதிவ்வாது (பக)

சுயநலமதையேன் தரமாட்டார் துப்பாக்கி தூக்கித்
துரைத்தனம் புரிந்திடும் வெளிநாட்டார் நமது
சொந்தமென்ற
மின்திய சுய

சுதேசறைவரு
ஞச்யங்கோரும் (பக)

துணிமறியலீச் செயதிடத்துணிவோம் மகாத்மா காந்தி
சொன்னசொற்களை முழுவது முனர்வோம் மிகு
துஷ்டமிருக பலம்படைத்திடும்
பிரிட்டேஷ் சக்ர வர்த்தி யென்பர் (பக)

குடிகளிடத்தில்சமர் புரிவாரே கோவேந்த ரெவருங்
குவலயந்தனிலியற்றிய சீரே இதைக்
கொஞ்சமஞ்சலி செய்துகேளும்
பஞ்சாப்தேசப் பால்யனன்றிடும் (பக)

வேலையகுருதேசிகஸ்வாமி விஞ்ஞானபோதம்
விளம்பிய தமிழுனர்ந்திடுமேமி எஸ். கே.
வெள்ளோச்சாமி விசுதிமெனத்
தெள்ளு செந்தமிழ்ச் சிரிசைதரும் (பக)

காக்ஷிகண் காக்ஷியே யென்ற வர்ணமெட்டு
பல்லவி.

தாங்ரேஸ் விசாரணை கானுமின்கிதன் தோரணை [காங்]
மகுடங்கள்.

கதிர்வெற்றிக் கொடி கட்டிப் பிரிட்டேஷ்
கலங்கிடும் படிவெற்றுமை காட்டிய [காங்]

கனத்தவர்களு மிகவிகிதமொடு
புகலத்தகுமிப் புவியிற் பரவிய
கற்பிதமொப்ப மகிழ்ச்சி பொருந்திய
கற்கி மகாரிஷியார் தபோபலங் காங்

காருண்யக்கெவர் மெண்ட்டாரெனவாரு

பேரூண்டுங்கொலை பாதகறெனவெதிர்

[காஞ்]

கண்டவர்க் லின்பமிகத் தண்டமிழ் மக்கட்கிணிய

[காஞ்]

சரணங்கள்.

கள்ளுச்சாராயக் கடைகளை மறியல்ச்செய்தனர்

காசினியிற் சீமைவர்த்தகம் மறியல்ச்செய்தனர்

வெள்ளோயர்க் கூப்புவரியை மறியல்ச்செய்தனர்

வேண்டி பருத்திவகையும் மறியல்ச்செய்தனர்

வெடிவிடுகின்ற துருப்புச்சேனைகள் வேண்டாமாம் இங்கண்

வெளிநாட்டிங்கீஷ்காரர் சட்டம்வேண்டாமாம் இந்தப்

படியிற் பற்பலவரிகள் வசூலும் வேண்டாமாம் இங்கிலீஸ்]

பார்லிமெண்டும் போலீஸ்க்கோர்ட்டு வேண்டுமோ

பகிள்காரிக்க வேண்டும் பார்செழிக்க வேண்டும்

மிகச்சிறக்கத் தூண்டும் மேன்மையென மீண்டும் [காஞ்]

எத்தனையோஆயிரம் ஜனங்கள் ஜெயில்சேர்ந்தனர்

இந்தப்போலீஸ் கைத்தடியடியிற்கிலர் மாய்ந்தனர்

வர்த்தகம் மறுத்தவர்கள் மண்டைகளுடைந்தனர்

மற்றுமூள்ள மாந்தர்களும் வாதுசெய்து மீண்டனர்

மண்மிசைவருமொரு காந்திமகாத்மா வாய்க்யமாம் யீரேழ்

மண்டலமெங்கினிலும் புகழ்கின்ற சிலர்க்யாமாம் இந்தப்

பெண்களும் மாண்களுமாக நிரைந்தருள் பாக்யமாம் இந்தப்

பிரிட்டீஸ் வெள்ளோயராகி மறுப்பது யோக்யமாம்

பேச்சிதனைக் கேளும் பிரபுக்களெந்தனாளும்

மாஷ்டியுடன்வாழும் மஹமுறைகள் குழும்

[காஞ்]

பூமியெங்கினும் புகழும் புண்ணியர்கள் வாழ்கவே
 பூவையர்கள் கற்புகிலையுன் கிறந்து வாழ்கவே
 வாமியபிறுமி வீரபாரதியும் வாழ்கவே
 மன்னவர் புகழுந்திடும் மகாத்மா காந்தி வாழ்கவே
 வாழ்த்திய வெள்ளைச்சாமி தமிழ்பத மோதுவோம் இங்கே
 வம்பு புரிந்திட வந்தவருக்கியை மீறுவோம் காந்தி
 தோத்திரமே ஜெயமென்று சுயாச்சி சேறுவோம் இதனைச்
 சுதேச மகிபர்களைவரும் பயிலக்கூருவோம்
 சுகிர்த கலைவணி செல்லிதனைத்யானி
 இகமகிதம்பேணி இசைந்திலகும்ஞானி (காங்)

இந்துநேச வங்கதேச என்ற மெட்டு பல்லவி.

சிங்கமென்றே வந்த பகவத் சிங்கினை யிழுந்தனம்
 தேசமக்கள் நாவிமல்லோருஞ் சேர்ந்து கண்டிருந்தனம்
 இங்கிலீசருக்கியா விதந் தளர்ந்த யிந்தினம்
 இன்னமெந்த நாளிலோ சுயநலங் கைகொள்ளுவோம்
 இன்பமென்றருவோம் யீசன்
 அன்பிதம் பெருவோம் நீச
 அரசியல் மறுப்போம் நமது
 இந்தியா சுயாச்சியோங்க யீடலாத வீர தீர (சிங்க)

தோகையறு.

காந்திமகான் செய்துவரும் வெளிநாட்டுத் துணிமறியல்
 வுப்பு மறுப்பெனும் ஞாயந்தனையுட் கொண்டே
 சாந்தமுடன் பிரசாரங்களைப் புகன்றூர் சர்க்காரின்
 சட்டமதிகரித்ததினார்ச் சினமடைந்தோன் தானங்கே

வேந்தனெனப் பெயர்வகித்த ஜார்ஜுமன்னன் கருதாமல்
பார்லிமெண்டார் யோசனையால் விளம்புஞ் சட்டம்
சார்ந்த டில்லிச் சபைதனிலே இந்திய சேனதிபண்போல்
வடிகுண்டை விட்டிடரிந்த சமர்த்தனன்றே

[எடுப்பு] சத்யாக்ரம்புரிந்த சித்தனைன்று பேர்வதிந்த (இங்கு
தொகையறை.

பூவுலகிலைனைவர்களும் புண்ணியவான் காந்திமகான் முத
லெவருமின்னவைனக் கொல்லாதிரென்று பல தந்தி
களுஞ்செய்திகளும் புகன்று ரல்லால்க்
கோவிஞ்முரைபோன்றிவரைத் தீவாந்திரசிங்க செய்தால்
யங்களுக்கு சம்மதங் தானெனப் பலரும் புகல்வதையுங்
கேட்டுணரூக் கொடுக்கொலார் குரித்தவாரே
தேவதைகள் போன்றுகந்த சுக்கிதவர் ரூஜுகுரு பகவத்சிங்
கெனு

மூவருபிரையும் வீண்செயலாலே தூக்கிப்போக்குஞ் சீமை
வெள்ளோப்பாவியர்கள் அரசாங்கநிதிபிதைச் செல்லகந்தாங்காதாம்
நாமவர்கட் கடங்கி யின்னு மெத்தனைாள் சகித்திருப்போம்
நாட்டின்சாரம் நம்மதென்றே நாம்தொடங்கிச் சமர்புரியச்
சொல்வதுபோல் நமக்குஞ் சொன்னார்

[எடுப்பு] ஞானவானெனச் சிறந்த மாண்ப்ரதாபவீர (இங்கு)

தொகையறை.

இருநாத்திஇரண்டுபத்துநான்கு புவனங்களையு மேக
சக்ருதிபதியாய் இருவணன் யென்றவிவாரு ரூக்கத
பலாஷ்டிகள் இவ்வுலகை யாளவிலையோ

அருள்மூர்த்திவடிவான ஸ்ரீராம லக்ஷ்மணர்கள் அவனையு
 மவன் படைகளாம் அடல்மிகுஞ் சூரரைக் கொன்றார்க
 ளன்றிடும் ஆரணக்கேழ்க விலையோ
 திருமூர்த்தியாய்வந்த காந்தியார் வரய்மையால்ச் ஜெக
 மெலாஞ் சேறுமண்ணாரே தேவரேவானர்களாய் வந்து
 முன்செய்த செய்கை இந்தியர்களன்றோ
 பரமார்த்தமாகவே பகருவோம் வெள்ளையர்கள் பரிகசிக்
 கின்றதன்றோ பாரெலாம் நிலவரிகள் ஓரெலாம்
 ஜலவரிகள் வணமெலாங் கிள்கியெனவே

[எடுப்பு]

பண்புடன்வசூல்புரிந்த-இங்கிலீஷரச்சினந்த சிங்க
 தொகையறை

மண்ணைண்ட மகிபரெல்லாம் மன்னுயிரைத் தன்னுயிர்போல்
 மனதுட்கொண்டே மஹமுறையைத் தவறுமல்
 அரசாஷ்டி புரிவது சன்மார்க்கமண்றோ
 தன்னுண்மை சக்தியினால் சாத்தீகப் போர்புரிந்த
 மகாத்மா காந்தி தமைக்கருதுமிந்தியர்கள்
 சுயரூஜ்யம்பெருவதற்கே தவமியற்றி
 வண்ணுதவிரதமுருங் காந்திமகான் தபோபலத்தா
 ஹலத்தார்கள் வொற்றுமையாய் வாழ்ந்திடவே
 வழிகாட்டி போன்றுகந்த வுதவியன்றே

விண்ணண்ட இந்திராதி தேவர்களும் முனிவர்களும்
விண்டார்போலும் வெள்ளையச்சாமி தமிழ்கீதமிலை
விரித்துரைத்தான் வினவிக்கேண்மேர

(எடுப்பு)

விக்ரமப்ரசித்திபெற்ற வுக்ரசக்தியிற் சிறந்த சிங்க-

அற்புதப் புதுமையான ரப்பர் தோட்டம்

என்ற மெட்டு

கண்ணிகள்.

பகவத்சிங் பஹதூர் சர்தாரிவர் பஞ்சாப்தேசத்தார்—இந்தப்
பாரிற் பரவிய இந்திய நேயர்கள் பகர்தருமின்பத்தார்
சுகசற்குணமிகு கிருஷ்ணசிங்கின் சுதனை வந்துற்றார்—

[இங்கண்

தோன்றிய காங்ரேஸ் கஷ்டியினற்புத் தோரணை கற்பித்தார்
தூயமனேலயதீரன்—சுயநல ஞாயவிவே கவுதாரன்—பற்பல
தேயர்களும்புகழ்வீரன்—சீப்பிய ஜாதியில்வந்தே தோன்றிய
[—குமரன்

செங்கலைமங்கைநிதம்புகழ் துதி ஜே ஜே ஜே யெனவும்(பகவத்
ரூஜுகுருச்சுகதேவரிவர்க் கிணிதாகியதோர் நண்பர்—லாலா
லஜபதிராயின்மரணங்கண்டே நண்புமிகுந்தொண்டர்—இந்து
யேயர்களுக்கிதையுபதேசித்தே நெஞ்சுதிடம் பூண்டார்—
முடல்வியில்

நிகழ்வுக்ட்டசபைக்குட் சென்றேனில் வெட்டிட்டார்
நித்திய நிஷ்களமாறன்—வெகுவித புத்திமிகுக்த குபேரன்—
[மகிதல]
பக்தரிதத்துயர் சீரன்-தமையே நத்தியவர்க் குபகாரன்-நற்கலை
பாவலர் நாவலர் பூவினிலைவருஞ் ஜே ஜே ஜே யென்றீட—
[பகவத்]

மிகவுக்ரமமாடு சட்டமறுப்பின் வெற்றியைவிளைவித்தார்—
[இந்திய]

வேந்தர்களெவரும்சுயரூஜ்யம்பெற வீரப்பவீடுற்றார்
தகமைப் புலவர்களாசீர்வாதஞ் சாற்றஞ்சீர்பெற்றார்—
[இன்னவர்]

சத்தியமேஜூயமென்று புகன்றுயர் சாஸ்த்திரமுங்கற்றார்
தக்கவர்மெச்சியடூபன்—விக்ரமசித்தர்கிணியசினேகன்-சிற்பர
வித்தைகளிற் பிரதாபன்—அத்வித சத்தியசற்குண மகிபன்
விகசித
விந்தைபொருங்திய இந்தியரைவரும் ஜே ஜே ஜே யென்றீட—
[பகவத்]

காந்திமகாத்மாவின்பிரசாரங்களையுங்கவனித்தார் இங்கிலீஷ்
கங்காவியபேஷ்ட்காக்கறையபலருங் கலங்கிடச் சொற்றார்-சாந்தத்
வேந்தர்கலைவரும் வீரனெனப்பகர்வீரம்பயில்வித்தார்-ஸ்ரீமத்
வேலையதேசிகர்மாணவன் எஸ். கே. வெள்ளைச்சாதமிழ்
விமரிசையாகவினைவும்-அன்பினர் சமரசமாக நிலாவும்
[பண்பாம்]

அகில சாருசாமேவுங்-கடவுள் அருமைத் திருவருளின்பம்
[பரவிய]

அற்புத விற்பன மெய்த்தவறைவரும் ஜே ஜே ஜே யெனவும்
[பகவத்]

கந்தா காருண்யனே யென்ற மெட்டு

பல்லவி.

அந்தோ ஆச்சர்யமே அணியாயமிதே
ஆ கா பகவத்சிங்கை தூக்கிலேற்றியதே

அந்தோ

அந்தோ

அநுபல்லவி.

ஆரணம்	புகழ்	காரணன்
மகாத்மா	காந்தி	மாநாலையன்
மகாத்மா	காந்தி	மாநாலையன்
மனுதர்ம	ஞான	கூகோதயன்

எடுப்பு

மன்னர் மன்னவர் போன்று றயர் வல்லவனும் அந்தோ

தொகையறை.

சிப்பியர்கள் ஜாதியில்லாத் திலகமென வந்தருள்.

திவ்ய சுகு மார தீரன்

கார்க்கும் சாக்ஷியின் கபடங்களைக் கண்டு
 கடுக்கோப முற்ற மகிபன்
 கையில் வெடி பிடித்தே
 செவுர்னரை யடித்தான் அந்தோ
 தொகையறு.

 இந்தியா வெங்கி னும் இங்லீசார் ரூக்ஷியே
 பென்று முண்டென்று போலீஸ்
 முந்தியும் பிந்தியும் யோசித்தினங் காது
 முக்கத்துடன் முரண்டே
 எடுப்பு

 முற்றும் மோச மன்றே
 பிரிட்டீஸ் வேஷ மன்றே அந்தோ
 தொகையறு

 ஜெயிலினிற் சேர்க்கவும் தீவாந்ர சிக்ஷைகள்
 செய்யவும் தூக்கிவிடவும்
 பையரவின் வாய்ப்பட்ட தேரைபோனிந்தியர்
 பதுங்கிப் பணிந்துலவவும்
 எடுப்பு

 பயங் காட்டுகின்றூர்
 நய மோட்டுகின்றூர் அந்தோ

வாழி விருத்தம்


பாரத மாதா வாழ்க்கப் பண்ண வரயன்மால் வாழ்க்கச்
சீரதாய்ச் சிறந்த இந்துதேசீயத் தொண்டர் வாழ்க
ஆரணவேதமாதியாகம மனைத்தும் வாழ்க்க
காரணம் மகாத்மாகாந்தி காங்கிரேஸ் வாழ்க வாழி

இப்புத்தகமும் இன்னுமதி நாதன சிந்து,
கும்மி, விருத்தம், டிராமா, இன்னும் தங்கட்கு
வேண்டிய புத்தகங்கட்கு குறித்து எழுதினால் ஆர்
டர் பிரகாரம் ஆனுப்பப்படும். புத்தகம் வேண்டு
வோர் நேரிலும், வி. பி. மூலியமாகவும் பெற்றுக்
கொள்ளலாம்.

எமது விலாசம்:—V. R. ஏழுமலைப்பிள்ளை,

189, வால்டாக்ஸ் ரோட். சென்கார்பேட்டை, மதராஸ்.

ஆச்சரியம்! அற்புதம்!! அதி வினாக்கல் பு.
 வெகுவயம்! குறைந்த விலை!! வெகுவயம்!!
 விசித்திர பட்டைகள் தீர்த்த நிக்கல்
ரிஸ்லெட் கெடியாரம்.



இக்கெடியாரத்தில் மேற்புறம் சுற்றியுள்ள பிசிலின்மேல் பார்ப்பவர்கள் ஆச்சரியப் படக் கூடிய பல மாதிரியான விசித்திர பட்டைகள் தீர்த்த வேலைகள் செய்தது. ஜூர் மனி தேசத்திலிருந்து வரவழைக்கப்பட்டது. இதன் பெருமை வாங்குபவர்களுக்குத் தான் தெரியும். இதைப்பார்க்கும் ஒவ்வொருவரும் இதை வாங்காமலிருக்கமாட்டார்கள். சரியான காலம் காட்டுவதுடன் நெடுங்காலம் போகக்கூடியது

நெ. 1. விசித்திர பட்டைகள் தீர்த்த நிக்கல் ரிஸ்லெட் கெடியாரம் விலை ரூபா

நெ. 2. மேற்படி மாதிரி பொன்னில்ட் கெடியாரம் 5 0 0

நெ. 3 அசல் சொக்கவெள்ளி கெடியாரம் 7 0 0

நெ. 4. ஐந்துவருடம் காரண்டியுள்ள ரோல்கோல்ட் 7 8 0

மேற்படி கெடியாரங்களில் இரவில் மணி பார்க்கும் ரேடியம் டயல் வேண்டுமானால் எட்டனை அதிகமாகும். எந்த கெடியாரம் வாங்கினாலும் 1 தோல்பட்டை இனும்.

மயிர் போக்கும் சோப்

இது ஒவ்வொருவருக்கும் மிகவும் அத்தியாவசியமானது. சீரத்தின் எந்தபாகத்திலுமில்லை மயிரை இந்த சோப்பின் உதவியால் பிரயாசையின்றி அதிக சுலபமாய் போக்கிவிடலாம். மயிரைப் போக்கவேண்டிய இடத்தில் கொஞ்சம் ஜலத்தைப் பூசி அதன்மேல் இந்த சோப்பைத் தேய்த்து ஐந்து நிமித்தம் கழித்து காகித கார்டினை வாவது ஓலைத்துண்டினாலாவது வழித்தால் அவ்விடத்திலுள்ள மயிர்யாவும் கழிந்துபோகும். அந்த இடம் பிறகு மழிமழிப்பாக இருக்கும் இந்த சோப்பில் துற்நாற்றம் முதலியவை இராது.

3 சோப் கொண்ட பாக்கெட் 1-க்கு ரூபா. 1 0 0

எமது விலாசம்:—V. R. ஏழூமூலப் பிள்ளை,
189, வால்டாக்ஸ் ரோட், சென்கார்பேட்டை போஸ்டு, மதரூஸ்.

கொக்கோகம் கொக்கோகம் என்று

நீங்கள் அநேக நாட்களாக தேடிக்காணுமற்போன நால்.

பார்த்தீர்களா? இரகசிய நூல் பழத்தீர்களா?:

ஏராளமான பணச்செலவில் பெருமுயற்சியுடன் தயார்செய்தது
வெளிவந்துவிட்டது! 2-ம் பதிப்பு. வெளிவந்துவிட்டது!!

5/1898
Exhibit

ஆண்பெண் மர்ம இரகசியங்கள்.

76 மார்ச் 1910

Supreme Court



கென்னை ஸ்ரீமாந், V.R. ஏழூமைப் பிள்ளையவர்களால் பதிப்பிக்கப் பெற்ற இம்மாண்புமிக்க நூலில் ஸ்திரீ புருஷ இலக்ஞாங்களும், அவர்களது மர்ம ஸ்தானங்களின் அமைப்பும், சம்போகஞ் செய்யவேண்டிய காலக்கிரமங்களும், பெண்களைப் புருடர்கள் வசியப்படுத்த வேண்டிய வழிகளும், விரும்பியவண்ணம் மக்களைப் பெறும்மார்க்கங்களும் ஆண்மலடு பெண்மலடு அறியும் விவரமும், அதற்குப் பரிகாரமும், காமம் எப்படி உண்டாகிறதென்பதும், இன்னும் இது போன்ற அநேக மர்மங்களை மிகத்தெளிவாகடிம், வரிவாகவும் காணலாம். கலியாணமான ஆண்பெண்களுக்கும் கலியாணமாகாத சிறுவர் சிறுமியர் களுக்கும் இந்துல் சிறந்த நீதிப்பொக்கிவைக்காகும். படங்களுடன் கூடியது. புத்தகம் 1-க்கு தபாற் சிலவுடன் ரூ. 1-5-0

கிரம்போன் சங்கீதக் களர்ச்சியம்.

8 பாகங்கள் சேர்ந்த கட்டடம் விலை அணு 0-12-0

**ஜூகமெங்கும் புகழ்பெற்ற ஜூயலக்ஷ்மி
கூந்தல் வளரும் பரிமளத் தைலம்.**

இத்தைலம் சாஸ்திர முறைப்படி தயார்செய்யப்பட்டது. இதன் மணம் அன்று மலர்ந்த மல்லிகை புஷ்பத்திற்கு சமானமா யிருப்பது மன்றி மூலைக்கொதிப்பு மண்டைகுக்தல் தலைச்சன்றி, புண், மயிர் வெடிப்பு, மயக்கத்தினால் தலைச்சுற்றல், சொரி சிரங்கு முதலிய கோய்களை யொழித்து கண்களுக்குக் குளிர்ச்சியையும் மனத்திற்கு உற்சாகத்தையும் தரவுல்லது.

5 பலம் தைலம் டின் 1 க்கு தபாற் சிலவுடன் ரூபா 1-6-0

எமது விலாசம்:— இராம் அண்டு கம்பெனி,
189, வால்டாக்ஸ் ரோட், சௌகார்பேட்டை, மதுராஸ்.